

முக்கிய தகவல் அறிக்கை

பகுதி-1 (வட்டி விகிதம் மற்றும் கட்டணம் / பிணையச் செலவினங்கள்)

1.	கடன் முன்மொழிவு / கணக்கு எண்			கடன் வகை	காலக் கடன்
2.	அனுமதிக்கப்பட்ட கடன் தொகை (ரூபாயில்)				
3.	கடன் வழங்கும் அட்டவணை (i) நிலைகளாக அல்லது 100% முன்பணமாக. (ii) நிலைகளாக இருந்தால், கடன் ஒப்பந்தத்தின் தொடர்புடைய விவரங்களை குறிப்பிடவும்				
4.	கடன் காலம் (ஆண்டு/மாதங்கள்/நாட்கள்)				
5.	தவணை விவரங்கள்				
தவணை வகை மாதாந்திர தவணை (Monthly)		சமமான காலமுறை தவணைகளின் எண்ணிக்கை	தவணைத் தொகை	கடன் அனுமதிக்கப்பட்ட பிறகு திருப்பிச் செலுத்தத் தொடங்குதல்	
தவணைத் தொகை				முதல் கடன் தவணை வழங்கப்பட்ட அடுத்த மாதம்	
6.	வட்டி விகிதம் (%) மற்றும் வகை (நிலையான அல்லது மாறுபடும் அல்லது கலப்பு)				
7.	மாறுபடும் வட்டி விகிதத்தில் கூடுதல் தகவல்கள்				
குறிப்பு அளவுகோல்	பெஞ்ச்மார்க் விகிதம் (%) (B)	கூடுதல் வட்டி விகிதம்/ஸ்ப்ரெட் (%) (S)	இறுதி விகிதம் (%) $R = (B) + (S)$	மாற்றி அமைக்கும் காலம் (மாதங்கள்)	
				B	S
RLLR-க்குக் கீழ்					
8.	கட்டணம்/பிணையச் செலவினங்கள்				
	வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை (A)		மூன்றாம் தரப்பினருக்கு வங்கி மூலம் செலுத்த வேண்டிய தொகை (B)		
		ஒருமுறை / தொடர்ந்து	தொகை (ரூ)	ஒருமுறை / தொடர்ந்து	தொகை (ரூ)
i.	பரிசீலனை கட்டணம்				
ii.	காப்பீட்டு கட்டணங்கள்				
iii.	மதிப்பீட்டு கட்டணங்கள்				
iv.	ஆய்வு கட்டணங்கள்				
v.	கணக்கு கையாளும் கட்டணங்கள்				
vi.	இதர கட்டணங்கள் (குறிப்பிடவும்)				
9.	ஆண்டு சதவீத விகிதம் (APR) (%)				
10.	தற்செயலான கட்டணங்கள் (ரூபாய் அல்லது சதவீதத்தில்) பொருந்துவது :				
i.	காலதாமதமாக பணம் செலுத்தினால் விதிக்கப்படும் அபராதக் கட்டணம்				
ii.	இதர அபராதக் கட்டணங்கள், எதுவும் இருந்தால்				
iii.	முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணங்கள் (Foreclosure) (பொருந்துமெனில்)				
iv.	மாறுபடும் வட்டியிலிருந்து நிலையான வட்டிக்கு (மற்றும் நேர்மாறாக) மாற்றுவதற்கான கட்டணங்கள்				
v.	இதர கட்டணங்கள் (குறிப்பிடவும்)				

பகுதி 2 (இதர தரம்சார் தகவல்கள்)

1.	கடன் வசூல் முகவர்கள் : வசூல் முகவர்களை ஈடுபடுத்துவது தொடர்பான கடன் ஒப்பந்தத்தின் பிரிவு.	
2.	குறை தீர்க்கும் முறை : குறை தீர்க்கும் வழிமுறைகளை விளக்கும் கடன் ஒப்பந்தத்தின் பிரிவு.	
3.	அதிகாரி விவரம் : குறை தீர்க்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி.	
4.	கடன் மாற்றத்தக்கதா : அல்லது எதிர்காலத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடன் மாற்றப்பட வாய்ப்புள்ளதா (ஆம்/இல்லை).	
5.	கூட்டு கடன் ஒப்பந்தம்: கூட்டு கடன் ஏற்பாடுகளின் கீழ் கடன் வழங்கப்பட்டால், (உம் : கூட்டுக்கடன் / ஒப்பந்த சேவை) அதன் விவரங்கள் (பொருந்தாது எனில் 'Not Applicable' என விடவும்).	
துவங்கும் வசூல் செலவினம் நிதி ஆதார விகிதாச்சாரத்துடன்		வசூல் செலவின பங்குதாரரின் பெயர் மற்றும் நிதி விகிதாச்சாரம்
பொருந்தாது		பொருந்தாது
6.	டிஜிட்டல் கடன்கள் (Digital Loans) : குறிப்பிட்ட விவரங்களை தெரிவித்தல்	
(i)	'கூலிங் ஆஃப்' காலம் (கடனை அபராதமின்றி திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படும் காலம்).	
(ii)	கடன் வசூல் முகவராகச் செயல்படும் LSP விவரங்கள்.	

APR கணக்கீடு (சில்லறை மற்றும் MSME கடன்கள்)

வ.எண்	அளவுரு (Parameter)	விவரங்கள்
1.	அனுமதிக்கப்பட்ட கடன் தொகை (ரூபாயில்) (முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.2ன் படி)	
2.	கடன் காலம் (ஆண்டுகளில்/மாதங்களில்/நாட்களில்) முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.4ன் படி)	
a)	அசல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைகளின் எண்ணிக்கை (காலக்கடன் சம தொகைகளாக பிரிக்கப்படாமலிருப்பின்)	
b)	தவணை வகை மற்றும் தொகை (ரூபாயில்) மற்றும் தவணைகளின் எண்ணிக்கை (உம் : மாத தவணைகளின் எண்ணிக்கை முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.5ன் படி)	
c)	மூலதனமாக்கப்பட்ட வட்டி ஏதேனும் இருப்பின் அவை செலுத்தப்படும் தவணை எண்ணிக்கை	
d)	(முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.5ன் படி) அனுமதி ஆணைக்குப் பின்னர் தொகை திரும்ப செலுத்தத் துவங்கும் நாள்	
3.	வட்டி விகித வகை (நிலையான/மாறுபடும்/கலப்பு) (முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.6ன் படி)	
4.	வட்டி விகிதம் (%) (முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.6ன் படி)	
5.	ஒப்புதல் வழங்கப்பட்ட தேதியில் நடைமுறையில் இருந்த விகிதத்தின் படி கடன் காலம் முழுவதும் வசூலிக்கப்படும் மொத்த வட்டி தொகை (ரூபாயில்)	
6.	செலுத்த வேண்டிய கட்டணங்கள் (ரூபாயில்)	
a)	(முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.8Aன் படி) வசூல் செலவினத்துக்கு செலுத்த வேண்டிய தொகை	
b)	(முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.8Bன் படி) வசூல் செலவினத்தின் வழியாக மூன்றாம் நபர்களுக்கு கொடுபட வேண்டிய தொகை	
7.	நிகர வழங்கப்பட்ட தொகை (1-6) (ரூபாயில்)	
8.	கடன் வாங்கியவர் செலுத்த வேண்டிய மொத்த தொகை (1-5) (ரூபாயில்)	
9.	ஆண்டு சதவீத விகிதம் (APR) - ஆண்டு வட்டி விகிதம் (ரூபாயில்) (முக்கிய தகவல் அறிக்கை பகுதி 1 வரிசை எண்.9ன் படி)	
10.	கடன் வழங்கும் அட்டவணை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ்	
11.	தவணை மற்றும் வட்டி செலுத்த வேண்டிய தேதி	

இணைப்பு Bயில் குறிப்பிடப்பட்ட கடனின் சமமாக பிரிக்கப்பட்ட திரும்பச் செலுத்தும்
தவணைகளின் அட்டவணை

தவணை எண்.	நிலுவைத் தொகை (ரூ.)	அசல் (ரூ.)	வட்டி (ரூ.)	சமமாக பிரிக்கப்பட்ட மாதாந்திர செலுத்து தொகை
1	900000	12345	5775	18120
2	887655	12424	5696	18120
3	875231	12504	5616	18120
4	862727	12584	5536	18120
5	850143	12665	5455	18120
6	837479	12746	5374	18120
7	824733	12828	5292	18120
8	811905	12910	5210	18120
9	798995	12993	5127	18120
10	786002	13076	5044	18120
11	772926	13160	4960	18120
12	759765	13245	4875	18120
13	746521	13330	4790	18120
14	733191	13415	4705	18120
15	719776	13501	4619	18120
16	706275	13588	4532	18120
17	692687	13675	4445	18120
18	679012	13763	4357	18120
19	665249	13851	4269	18120
20	651398	13940	4180	18120
21	637458	14029	4090	18120
22	623428	14119	4000	18120
23	609309	14210	3910	18120
24	595099	14301	3819	18120
25	580798	14393	3727	18120
26	566405	14485	3634	18120
27	551919	14578	3541	18120
28	537341	14672	3448	18120
29	522669	14766	3354	18120
30	507903	14861	3259	18120
31	493042	14956	3164	18120
32	478086	15052	3068	18120
33	463034	15149	2971	18120
34	447885	15246	2874	18120
35	432639	15344	2776	18120
36	417296	15442	2678	18120
37	401854	15541	2579	18120
38	386312	15641	2479	18120
39	370671	15741	2378	18120
40	354930	15842	2277	18120
41	339088	15944	2176	18120
42	323144	16046	2074	18120
43	307097	16149	1971	18120
44	290948	16253	1867	18120

45	274695	16357	1763	18120
46	258338	16462	1658	18120
47	241876	16568	1552	18120
48	225308	16674	1446	18120
49	208634	16781	1339	18120
50	191853	16889	1231	18120
51	174964	16997	1123	18120
52	157967	17106	1014	18120
53	140861	17216	904	18120
54	123645	17326	793	18120
55	106318	17438	682	18120
56	88881	17549	570	18120
57	71331	17662	458	18120
58	53669	17775	344	18120
59	35894	17889	230	18120
60	18004	18004	116	18120